

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

உடக அறிக்கை

இலங்கையில் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன

2017-18 கல்வியாண்டுக்கான பெருமை மிகு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இலங்கையின் 25 மாவட்டங்களிலுமிருந்தான 150 உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் கௌரவ. அகிலவிராஜ் காரியவாசம், கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரணஜித் சிங் சந்து ஆகியோரால், பத்தரமுல்லிலுள்ள கல்வி அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒரு விசேட வைபவத்தில் இன்று வழங்கப்பட்டன. இலங்கையில் கல்வியில் பிரசாசிக்கும் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் தொடர்ந்து பன்னிரெண்டாவது தடவையாக இவ்வருடம் வழங்கப்பட்டது.

கௌ. அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் பொலன்னறுவையில் புதிய மும்மொழிப் பாடசாலை மற்றும் கண்டி - புசல்லாவையில் சரஸ்வதிக் கல்லூரி உட்பட இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகளைப் பாரட்டினார். இலங்கையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காகவும் இந்தியாவிற்கு அவர் நன்றி தெரிவித்தார். மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன வருட ஞாபகார்த்தத்தை உலகம் கொண்டாடுகையில் 150 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டது விசேடமான ஒரு நிகழ்வு என இந்திய உயர் ஸ்தானிகர் கூறினார். இலங்கையில் நாடு முழுவதிலுமான இந்திய அபிவிருத்திச் செயல்திட்டங்கள் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார். இலங்கையின் வட மாகாணத்தில் 27 பாடசாலைகளில் புதிய வகுப்பறைகளை இந்தியா நிர்மாணித்துக் கொடுக்கின்றது, அவற்றுள் 10 வகுப்பறைத் தொகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டு ஏற்கனவே கையளிக்கப்பட்டு விட்டன. கடந்த வருடம், இலங்கையின் தென் மாகாணத்தில் ருகுணுப் பல்கலைக் கழகத்தில் இலங்கைப் பல்கழகங்களிலேயே பெரியதொரு கேட்போர் கூடத்தை இந்தியா நிர்மாணித்துக் கொடுத்தது, இவையனைத்தும் இந்தியாவின் முழுமையான நன்கொடைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும். இளைய பாரதம் தங்களது தினசரி வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு எவ்வாறு தொழில் நுட்பத்தை உபயோகிக்கின்றனர் என்பது பற்றியும் அவர் கூறியதுடன், இந்திய மாணவர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகவும் எடை குறைந்த செய்மதி அண்மையில் விண்ணில் ஏவி வைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

இளைய பாரதத்துடன் தொடர்பு கொண்டு இந்தியாவில் விஞ்ஞான மற்றும் கல்வி அபிவிருத்திகளின் அனுகூலங்களை எடுத்துக் கொள்வதற்கு இலங்கையிலுள்ள மாணவர்களை உயர் ஸ்தானிகர் அறிவுறுத்தினார். இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றும் இந்திய முகாமைத்துவ நிறுவனங்கள் உலக தரத்திலான நாமங்களாக வந்துள்ளதையும் மற்றும் IIT இணைந்த நுழைவுப் பரீட்சை மற்றும் பொறியியல் துறைக்கான பட்டத் தகுதிகாண் பரீட்சை (GATE) என்பன இலங்கை மாணவர்களின் நன்மை கருதி கொழும்பில் நடத்தப்படுவதையும் அவர் குறிப்பிட்டார். இந்திய மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மற்றும் பல்மருத்துவத் துறைகளில் அனுமதிக்காக தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுப் பரீட்சை (NEET) எழுதுவதற்கு இலங்கை மாணவர்களும் இப்பொழுது அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் கல்வி கற்றல் ("Study in India") என்ற பெயரில் ஒரு புதிய வலை வாசலை (Portal) அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளதையும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார். வெளிநாட்டு மாணவர்களுக்காக இந்தியக் கல்வி நிறுவனங்களில் 25000 இற்கும் அதிகமான இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள வாய்ப்புகளை இலங்கை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இலங்கை மாணவர்களுக்கு வருடாந்தம் சுமார் 750 புலமைப்பரிசில்களை இந்தியா அளிக்கின்றது. புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஏனைய கல்விசார் உதவிகள் தொடர்பான மேலும் விபரங்களுக்கு, தயவுசெய்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.
